1974 ஏப்ரல் 11]

குத்தகை விடுவதை விட, இவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் காப்பித் தோட்டங்களைக்கொடுத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க சர்க்கார் காலதாமதம் இல்லாமல் திட்டம் வகுக்க முன்வருமா?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: வருவாய்த்துறை எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகளை நீக்கி அகதிகளுக்காக காப்பித் தோட்டம் வளர்க்கும் திட்டத்திற்கு தருகிறார்களோ அங்கெல்லாம் அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடங்களில் காப்பித் தோட்டம் வளர்ப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் குறித்து நான் பதில் கூறியிருக்கிறேன்.

திரு. எம். சுரேந்திரன்: இது பொதுவான கேள்வியாக இருக்கிறது. இதற்கு விவசாய அமைச்சர் அவர்கள் பதில் சொல்லவேண்டும்.

THIRU K. T. K. THANGAMANI: Sir, the question is addressed like this: Whether the Government have proposed to raise any coffee plantations in this State; and if so, the details thereof? There is no mention about 'agathigal' or any group of people. The question should have been addressed to the Hon. Minister for Agriculture.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: முதலில் அக்ரிகல்சுரல் டிபார்ட்மெண்டிற்குத்தான் போய் இருக்கிறது. கேள்வி பொதுவாகத்தான் இருக்கிறது. அக்ரிகல்சுரல் டிபார்ட்மெண்டில் 'ரிஹாபிலிடேஷன்' என்ற நினைப்பில் அவர்களுக்கு அனுப்பிவிட்டு இருக்கிறார்கள்.

திரு. கே. டி. கே. தங்கமணி: அதனாலே துணைக்கேள்விகள் அதிகம் அனுமதித்து, அக்ரிகல்சுரல் மினிஸ்டரை பதில் சொல்லச் சொல்லலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அக்ரிகல்சுரல் மினிஸ்டர் பதில் சொல்லலாம். அவரிடத்தில் தகவல் இருக்கவேண்டுமே.

மேல்நாட்டார் கால்வாய் மராமத்து

*816 வினா—**திரு. வி. மலைக்கண்ணன்:** மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து இராசசிங்கமங்கலம் கண்மாய்க்கு செல்லும் மேல்நாட்டார் கால்வாய் மராமத்து வேலை எப்போது முடியும்?

(இ) இத்திட்டத்தின் திருத்திய மதிப்பீடு எவ்வளவு?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: (அ) இத்திட்டம் முடியுந்தருவாயில் இருக்கிறது.

(இ) ரூபாய் 14 இலட்சம்.

(முற்பகல் 9.30)

திரு. கே. டி. கே. தங்கமணி: இந்த ஆர். எஸ். மங்கலம் கால்வாய்த் திட்டம் முடிந்தால் வைகை ஆற்றிலிருந்து ஆர். எஸ். மங்கலம் கண்மாய்க்குத் தண்ணீர் வந்து பாசன வசதிக்கு உதவியாக இருக்கும். இந்த ஆண்டு வைகை சானலே ஆர். எஸ். மங்கலம் கண்மாய்க்குப் போகக் கூடிய அளவுக்கு அரசு ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: அதை என்னல் நிச்சயமாகச் சொல்ல முடியாது. விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்முக நதியின் குறுக்கே பாலம்

* 817 வினு—புலவர் சி. பழனிச்சாமி: மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

பழனி வட்டம், மானூருக்கருகில் சண்முக நதியின் குறுக்கே பெரிய பாலம் கட்டும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: இல்லை.

புலவர் சி. பழனிச்சாமி: மானூர் கிராமத்தில் இருக்கும் பத்தாயிரம் மக்கள் இந்தப் பாலம் அமையாத காரணத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெள்ள காலங்களில் சண்முக நதியில் ஏராளமாக வெள்ளம் வருவதால் ஆற்றைக் கடந்து செல்ல வழியே இல்லாத நிலையில் போக்குவரத்து கூட தடைப்பட்டு விடுகிறது. ஆகவே, அங்கு ஒரு பெரிய பாலத்தை அமைத்து அந்த ஊர்ப் பொதுமக்களுக்கு உதவி செய்ய அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: சமீபத்தில் பழனி வட்டத்தில் இரண்டு பெரிய பாலங்களைக் கட்டி திறந்து வைத்து விட்டு வந்தோம். இப்போது அங்கு ஏற்கனவே தரைப்பாலம் இருக்கிறது. புதிய பாலம் கட்ட வேண்டுமென்றால் 12 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நிதி ஆதாரத்தைப் பொறுத்து இதைப் பரிசீலிக்கலாம்.

திரு. ரா. ரா. முனுசாமி: இப்படிப் பாலங்கள் கட்டுவதற்கு 12 லட்சம் ரூபாய் ஆகிறது, 13 லட்சம் ரூபாய் ஆகிறது என்று சொல்லுகிறார்கள். இது போன்ற ஒரு பாலம் கட்டித் தரவேண்டுமென்று செஞ்சி ஊராட்சி ஒன்றியத்